



பதிவு எண்
Register Number

PART - III
கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Versions)

நேரம் : 3 மணி]

[மொத்த மதிப்பெண்கள் : 200

Time Allowed : 3 Hours]

[Maximum Marks : 200

- அறிவுரை :**
- (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
 - (2) நீலம் அல்லது கறுப்பு மையினை மட்டுமே எழுதுவதற்குப் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions :**
- (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
 - (2) Use Black or Blue ink to write and pencil to draw diagrams.

பகுதி - அ /PART - A

- குறிப்பு :**
- (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
 - (ii) அனைத்து வினாக்களுக்கும் சமமான மதிப்பெண்கள்.

- Note :**
- (i) Answer all the questions.
 - (ii) All Questions carry equal marks.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக :

15x1=15

Fill in the blanks :

1. அடக்கவிலை அல்லது _____ விலை இதில் எது குறைவோ அந்த விலையில் இறுதி சரக்கு மதிப்பிடப்படும்.

Closing stock is valued at cost price or _____ price whichever is lower.

[திருப்புக / Turn over

2. நிகர லாபம் இலாப நடட கணக்கிலிருந்து _____ கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
Net profit is transferred from Profit and Loss Account to _____ Account.
3. 1.1.2013 இருப்பாய்வின்படி வங்கி கடன் ரூ 5,00,000. வட்டி வீதம் ஆண்டுக்கு 10%. வட்டி செலுத்தியது ரூ. 30,000. 31.12.2013 அன்று நிலுவை வட்டி ரூ. _____ .
Trial Balance shows a bank loan of Rs. 5,00,000 @ 10% interest as on 1.1.2013. Interest paid Rs. 30,000. Interest outstanding is Rs. _____ as on 31.12.2013.
4. சரிசெய்யப்பட்ட இறுதி முதல் தொடக்க முதலை விட அதிகமாக இருப்பின் _____ ஆகும்.
If adjusted closing capital is more than opening capital, it denotes _____.
5. ஒரு தொழில் நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ. 50,000. அதன் முதல் ரூ. 25,000 அந்நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ. _____ ஆகும்.
A firm has liabilities Rs. 50,000 and capital Rs. 25,000. Then its assets is Rs. _____.
6. குத்தகை மீது தேய்மானம் கணக்கிட _____ முறை பயன்படுத்தப்படுகிறது.
_____ method of depreciation is used in the case of a Lease.
7. இயந்திரத்தின் விற்பனை விலை ரூ. 1,00,000. அதை விற்பனையில் ஏற்பட்ட நடடம் ரூ. 20,000. அதன் ஏட்டு மதிப்பு ரூ. _____ ஆகும்.
Selling Price of a machinery is Rs. 1,00,000. Loss on sale was Rs. 20,000. Book value of the machinery is _____.
8. மொத்த லாபத்திற்கும், விற்பனைக்கும் இடையேயான உறவு _____ ஆகும்.
The relationship of Gross Profit to sales is known as _____.
9. சரக்குப்படி விற்பனை விகிதம் _____ என்றும் அழைக்கப்படுகிறது.
Stock turnover ratio is otherwise called as _____.
10. _____ ஒரு பயனுள்ள கருவியாக ரொக்க திட்டப் பட்டியல் உள்ளது.
Cash budget is a useful tool for _____.

11. கூட்டாளிகளின் _____ கணக்குகள் வரவு இருப்பு அல்லது பற்று இருப்பை காட்டும்.
Partners' _____ Account may show debit or credit balance.
12. பகிர்ந்து தரா நடடம் இருப்பு நிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.
Undistributed loss will appear on the _____ side of the Balance Sheet.
13. பொறுப்புகளின் மதிப்பு அதிகரிப்பு _____ இனமாகும்.
When the value of liability increases, it results in _____.
14. காப்பு முதல் _____ போது மட்டும் வெளியிடப்படும்.
Reserve capital can be issued only at the time of _____.
15. ஒரு நிறுவனம் ஒன்று ரூ. 10 மதிப்புடைய 1,00,000 பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டது. அவற்றில் 70,000 பங்குகளை மட்டுமே பொது மக்கள் வாங்க ஒப்புக்கொண்டால் அந்நிறுவனத்தின் ஒட்டிய முதல் ரூ. _____ ஆகும்.
A company issued 1,00,000 shares of Rs. 10 each to the public but only 70,000 shares were subscribed. Its subscribed capital is Rs. _____.

II. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

15x1=15

Choose and write the correct answer.

16. முன்கூட்டியே செலுத்திய காப்பீடு _____ ஆகும்.

(அ) சொத்து

(ஆ) பொறுப்பு

(இ) வருமானம்

Prepaid insurance is :

(a) an asset

(b) a liability

(c) an income

17. 2013, மார்ச் 31 அன்றைய இருப்பாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ. 60,000/- வாராக்கடன் ரூ. 4,000 போக்கெழுதப்பட வேண்டும். 10% வீதம் வாரா ஐயக்கடன் ஒதுக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. _____ ஆகும்.

(அ) 5,600

(ஆ) 6,600

(இ) 6,000

The trial balance on 31.3.2013 shows sundry debtors Rs. 60,000/-. Bad debts to be written off Rs. 4,000 and provision for bad and doubtful debts @ 10% is :

(a) Rs. 5,600

(b) Rs. 6,600

(c) Rs. 6,000

[திருப்புக / Turn over

18. கடன் கொள்முதலை அறிய உதவும் கணக்கு
(அ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு கணக்கு
(ஆ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
(இ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
Credit purchase is obtained from :
(a) Bill Receivable Account
(b) Total Debtors Account
(c) Total Creditors Account
19. 2013 டிசம்பர் 31ல் கடனாளிகள் ரூ. 2,00,000. அவ்வாண்டில் கடனாளிகள் இடமிருந்து பெறப்பட்ட ரொக்கம் ரூ. 3,00,000 எனில் அவ்வாண்டின் கடன் விற்பனை ரூ. _____ ஆகும்.
(அ) 2,00,000 (ஆ) 3,00,000 (இ) 5,00,000
Debtors on 31.12.2013 is Rs. 2,00,000. Cash received from debtors during the year is Rs. 3,00,000. Then the credit sales during the year is _____ .
(a) Rs. 2,00,000 (b) Rs. 3,00,000 (c) Rs. 5,00,000
20. குறைந்து செல் இருப்பு முறையில் தேய்மானம் :
(அ) ஆண்டு தோறும் குறையும்
(ஆ) ஆண்டு தோறும் அதிகமாகும்
(இ) ஆண்டு தோறும் நிலையாக இருக்கும்
Under diminishing balance method, depreciation :
(a) decreases every year.
(b) increases every year.
(c) constant every year.
21. ரூ. 3,00,000 மதிப்புள்ள சொத்தின் மதிப்பு, ஆண்டுக்கு 10% வீதம் நேர்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது. மூன்றாம் ஆண்டு இறுதியில் அச்சொத்தின் ஏட்டு மதிப்பு ரூ. _____ ஆகும்.
(அ) 2,10,000 (ஆ) 2,40,000 (இ) 2,70,000
Cost of an asset is Rs. 3,00,000. Rate of depreciation 10% per annum. Depreciation is calculated under straight line method. Book-value of asset at the end of third year is :
(a) Rs. 2,10,000 (b) Rs. 2,40,000 (c) Rs. 2,70,000

22. அனைத்து வகையுடைமை விகிதங்களும் _____ ஆகக் கொடுக்கப்படும்.
(அ) விகிதாசாரம் (ஆ) மடங்கு (இ) சதவீதம்
All solvency ratios are expressed in terms of :
(a) Proportion (b) Times (c) Percentage
23. _____ சொத்துகள் = அனைத்து நடப்புச் சொத்துக்களிலிருந்து,
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டி செலுத்திய செலவுகளை கழித்தது ஆகும்.
(அ) நடப்பு (ஆ) நீர்மை (இ) நிலையான
_____ Assets = Total current assets, less stock and prepaid expenses.
(a) Current (b) Liquid (c) Fixed
24. ரொக்க திட்டப்பட்டியல் கையாள்வது.
(அ) திட்டமிட்ட ரொக்க பெறுதல்கள்
(ஆ) திட்டமிட்ட ரொக்க செலுத்துதல்கள்
(இ) திட்டமிட்ட ரொக்க பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள்
Cash Budget deals with :
(a) estimated cash receipts
(b) estimated cash payments
(c) estimated cash receipts and payments
25. கூட்டாண்மையில் கூட்டாளிகள் லாப நட்டத்தை பகிர்ந்து கொள்வது
_____ விகிதத்தில்.
(அ) அவர்களுடைய முதல் (ஆ) ஒப்புக் கொண்ட (இ) சமமான
In partnership, partners share their profit and losses in _____ ratio.
(a) their capital (b) agreed (c) equal
26. கூட்டாளி விலகும் பொழுது அவருக்கு சேர வேண்டிய தொகையை கணக்கிட
தயாரிக்கப்படுவது.
(அ) முதல் கணக்கு (ஆ) கடன் கணக்கு (இ) ரொக்க கணக்கு
The amount due to the retiring partner is ascertained by preparing his :
(a) Capital Account (b) Loan Account (c) Cash Account
27. புதிய கூட்டாளி சேர்க்கையில் _____ கணக்கிடப்படுகிறது.
(அ) ஆதாய விகிதம் (ஆ) முதல் விகிதம் (இ) தியாக விகிதம்
_____ ratio is computed at the time of admission of a partner.
(a) Gaining (b) Capital (c) Sacrificing

28. அட்டவணை 'A' ன் படி அழைப்பு முன்பணத்திற்கு கணக்கிடப்படும் வட்டி

(அ) 4% (ஆ) 5% (இ) 6%

According to Table 'A' interest charged on calls in advance is _____ .

(a) 4% (b) 5% (c) 6%

29. பத்திரமுனைமம் இருப்பு நிலைக்குறிப்பில் _____ பக்கத்தில் தோன்றும்.

(அ) சொத்துக்கள்

(ஆ) பொறுப்புகள்

(இ) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்

Securities Premium will appear in the _____ side of the Balance Sheet.

(a) Asset

(b) Liabilities

(c) Assets and Liabilities

30. ஒறுப்பிழப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 1000/- . ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த வகையில் தள்ளுபடி ரூ. 400 எனில் முதலின காப்பு ரூ. _____.

(அ) 400 (ஆ) 500 (இ) 600

The amount credited to share forfeiture account is Rs. 1000/- . The discount on re-issue of forfeited shares is Rs. 400. Capital Reserve will be Rs. _____.

(a) 400 (b) 500 (c) 600

பகுதி - ஆ / PART - B

- குறிப்பு : (i) எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். 10x5=50
(ii) கோட்பாடு சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 50 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளி.

- Note :** (i) Answer any ten questions.
(ii) Answer to theory questions should not exceed 50 words.

31. வாராக்கடன் என்றால் என்ன?

What are bad debts ?

32. நிலையறிக்கை என்றால் என்ன?

What is statement of affairs ?

33. மறுமதிப்பீட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதல் பற்றி குறிப்பு வரைக.

Write note on revaluation method of depreciation.

34. செயல்பாட்டு விகிதங்கள் யாவை?

What are activity ratios ?

35. ரொக்க செலுத்துதல்களில் ஏதேனும் உதாரணம் ஐந்தினை கூறுக.

Give five examples for cash payments.

36. நற்பெயர் என்றால் என்ன?

What is goodwill ?

37. அழைப்பு நிலுவை என்றால் என்ன?

What is call in arrears ?

[திருப்புக / Turn over

38. கீழ்காணும் சரிகட்டுதலுக்கு சரிகட்டுப்பதிவும் மற்றும் மாற்றுப் பதிவும் தருக. முதல் மீது வட்டி ரூ. 10,000.

Give adjusting entry and transfer entry for interest on capital Rs. 10,000.

39. கீழ்கண்ட விவரங்களை கொண்டு நிறுவனத்தின் லாபத்தை கண்டறிக :

தொடக்க முதல் ரூ. 1,60,000

இறுதி முதல் ரூ. 1,80,000

எடுப்பு ரூ. 36,000

கூடுதல் முதல் ரூ. 10,000

What shall be the profit of the concern if :

Opening capital Rs. 1,60,000

Closing capital Rs. 1,80,000

Drawings Rs. 36,000

Additional capital Rs. 10,000

40. கீழ்காணும் விவரங்களை கொண்டு நேர்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க :

சொத்தின் அடக்கவிலை ரூ. 1,00,000

இறுதி மதிப்பு ரூ. 10,000

பயனளிப்பு காலம் 10 வருடங்கள்

From the following particulars, find out the rate of depreciation under straight line method.

Cost of fixed assets Rs. 1,00,000

Residual value Rs. 10,000

Estimated life 10 years

41. பின்வருவனவற்றிற்கு சரக்கிருப்பு விற்பனை விகிதத்தை கணக்கிடுக.

தொடக்க சரக்கு ரூ. 40,000

இறுதி சரக்கு ரூ. 30,000

கொள்முதல் ரூ. 95,000

Calculate Stock Turnover Ratio :

Opening stock Rs. 40,000

Closing stock Rs. 30,000

Purchases Rs. 95,000

42. நற்பெயர் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி லாபத்தில் மூன்று ஆண்டு கொள்முதல் எனக் கொண்டு கணக்கிடப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளின் லாபங்கள் பின் வருமாறு :

2001 - ரூ. 12,000 ; 2002 - ரூ. 18,000 ; 2003 - ரூ. 16,000 ; 2004 - ரூ. 14,000.

நற்பெயரின் மதிப்பை கணக்கிடுக.

Goodwill is to be valued at three years purchase of four years average profits. The profits for the last 4 years of the firm were :

2001 - Rs. 12,000 ; 2002 - Rs. 18,000 ; 2003 - Rs. 16,000 ; 2004 - Rs. 14,000.

Calculate the amount of goodwill.

43. விக்னேஷ், வெங்கடேஷ் என்ற கூட்டாளிகள் முறையே 4 : 3 எனும் விகிதத்தில் லாபம் பகிர்ந்து வந்தனர். அரி என்பவரை $\frac{1}{5}$ கூட்டுக்கு சேர்த்தனர். அவர்களுடைய புதிய லாப விகிதம் கணக்கிடுக.

Vignesh and Venkatesh were sharing profits in the ratio 4 : 3. Hari was admitted with

$\frac{1}{5}$ share in the profits of business. Calculate the new profit sharing ratio.

44. ஸ்ரீதர் வரையறு நிறுவனம் ரூ. 10 வீதம் 50,000 நேர்மை பங்குகளை ரூ. 2 முனைமத்தில் ரொக்கத்திற்கு வெளியிட்டது. குறிப்பேட்டு பதிவினை தருக.

Sridhar Ltd., issued 50,000 equity shares of Rs. 10 each at a premium of Rs. 2 for cash. Give Journal entry.

[திருப்புக / Turn over

பகுதி - இ / PART - C

- குறிப்பு : (i) ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும். 5x12=60
(ii) 45 - வது வினாவிற்கு கட்டாயம் விடையளி.
(iii) கோட்பாடு சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 150 வார்த்தைகள் மிகாமல் விடையளி.

- Note : (i) Answer any five questions.
(ii) Question No. 45 is compulsory.
(iii) Answer to theory questions should not exceed 150 words each.

45. (அ) 31.3.2013 அன்றைய இருப்பாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ. 56,000 சரிகட்டுதல்கள் :

- (i) ரூ. 6000 வாராக்கடன் போக்கெழுதுக.
(ii) கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(iii) கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.

சரிகட்டு பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதி கணக்குகளில் எவ்வாறு தோன்றும் என காட்டுக.

அல்லது

(ஆ) திருமதி கீதா ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். 31.3.2011 மற்றும் 31.3.2012 ஆகிய நாட்களில் அவரது சொத்துகளும், பொறுப்புகளும் கீழ்க்கண்டவாறு இருந்தன :

	31.3.2011	31.3.2012
	ரூ.	ரூ.
பற்பல கடனீந்தோர்	15,000	30,000
அறைகலன்	15,000	15,000
கடனாளிகள்	75,000	1,00,000
சரக்கிருப்பு	35,000	50,000
ரொக்க இருப்பு	5,000	60,000

அவர் அவ்வாண்டில் ரூ. 15,000 கூடுதல் முதல் இட்டார். அவர் தனது சொந்த செலவிற்காக ரூ. 35,000 திரும்ப எடுத்துக் கொண்டார். 2011-12 ஆண்டிற்கான வரபம் அல்லது நடட்டம் காண்க :

- (a) The Trial balance shows on 31.3.2013, sundry debtors Rs. 56,000.

Adjustments :

- (i) Bad debts to be written off Rs. 6000.
(ii) Provision for bad and doubtful debts be created at 5%.
(iii) Provide discount on debtors at 2%.

Pass adjusting entries and also show how these items will appear in the final accounts.

OR

- (b) Tmt. Geetha keeps her books under single entry system. Assets and Liabilities on 31.3.2011 and 31.3.2012 stood as follows :

	31.3.2011	31.3.2012
	Rs.	Rs.
Sundry Creditors	15,000	30,000
Furniture	15,000	15,000
Sundry Debtors	75,000	1,00,000
Stock	35,000	50,000
Cash Balance	5,000	60,000

She introduced an additional capital of Rs. 15,000 during the year. She withdrew Rs. 35,000 for domestic purpose.

Find out the profit or loss for 2011-12.

46. தேய்மானத்திற்கு வரைவிலக்கணம் தருக. தேய்மானம் நீக்க வேண்டியதன் தேவைகள் யாவை?

Define depreciation. What are the reasons for providing depreciation ?

47. ரொக்கத்திட்டபட்டியலின் தன்மைகள் மற்றும் நன்மைகளை விவரி.

Explain the characteristics and advantages of Cash Budget.

48. தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Distinguish between sacrificing ratio and gaining ratio.

[திருப்புக / Turn over

49. ராம் அன் கோ 1-04-2010 அன்று ரூ. 5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவ்வியந்திரம் ரூ. 3,00,000 க்கு விற்கப்பட்டது. ஆண்டு தோறும் 10% நேர்கோட்டுமுறையில் தேய்மானம் நீக்கப்பட்டது ஆண்டு தோறும் கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பட்டது. இயந்திர மற்றும் தேய்மான கணக்குகளை 3 ஆண்டுகளுக்கு தயார் செய்க.

Ram & Co., purchased a machine for Rs. 5,00,000 on 1-04-2010. After having used it for three years, it was sold for Rs. 3,00,000. Depreciation is to be provided at 10% per annum on Straight Line Method. Accounts are closed on 31st March of every year. Prepare Machinery account and Depreciation account for 3 years.

50. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து மொத்த லாப விகிதம், நிகர லாப விகிதம் மற்றும் இயக்க லாப விகிதம் ஆகியவற்றை கண்டுபிடிக்க :

விவரங்கள்	ரூ.
விற்பனை	1,00,000
மொத்த லாபம்	30,000
நிர்வாக செலவுகள்	1,000
விற்பனை செலவுகள்	2,000
இயந்திரம் விற்கிறதில் நட்டம்	800
பெற்ற பங்காதாயம்	400
நிகர லாபம்	26,600

From the following calculate Gross Profit Ratio, Net Profit Ratio and Operating Profit Ratio :

Particulars	Rs.
Sales	1,00,000
Gross Profit	30,000
Administrative expenses	1,000
Selling expenses	2,000
Loss on Sale of Machinery	800
Dividend Received	400
Net Profit	26,600

51. X, Y என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 என்ற விகிதத்தில் லாபம் பகிர்ந்து கொள்ள உடன்பட்டு கூட்டாண்மை நிறுவனம் அமைத்தனர். 2012 ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ. 2,00,000 மற்றும் ரூ. 1,50,000 ஆகும். சரிகட்டுதல்களுக்கு முன் அந்நிறுவனத்தின் 2013 மார்ச் 31 நாளோடு முடிவடையும் ஆண்டின் நிகரலாபம் ரூ. 75,000. முதல் மீது வட்டி 6% அளிக்கப்படும். அவர்கள் இருவரும் பெறும் ஆண்டு ஊதியம் தலா ரூ. 10,000 ஆகும். ஓர் ஆண்டில் 'X' பெறும் கழிவு ரூ. 1050. அந்த ஆண்டு 'X' எடுத்த தொகை ரூ. 20,000, Y எடுத்த தொகை ரூ. 15,000. எடுப்பு மீது வட்டி X க்கு ரூ. 600, Y க்கு ரூ. 450.

2013 மார்ச் 31 அன்று உள்ளபடி கூட்டாளிகளின் லாப நட்ட பகிர்வு கணக்கு மற்றும் முதல் கணக்கையும் தயார் செய்க.

X and Y are partners sharing profits in the ratio 3 : 2. Their capitals on 01.04.2012 were Rs. 2,00,000 and Rs.1,50,000 respectively. The net profit of the firm for the year ended 31.03.2013 before making adjustments for the items below was Rs. 75,000. Interest on capital is at 6% per annum. They are entitled to get a salary of Rs. 10,000 each per annum. 'X' is to get a commission of Rs. 1050 per annum. The drawings of the partners were 'X' - Rs. 20,000 and Y- Rs. 15,000. Interest on drawings were X - Rs. 600 and Y - Rs. 450.

Prepare Profit and Loss appropriation account and Capital Accounts as on 31.3.2013.

52. ராஜா வரையறு நிறுமம் மற்றும் முற்றும் அழைக்கப்பெற்ற ரூ. 10 முகமதிப்புடைய 1,000 பங்குகளை இறுதி அழைப்பு ரூ. 3 செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழப்பு செய்தனர். இதில் 800 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ. 8 வீதம் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளாக மறு வெளியீடு செய்தது.

தேவையான குறிப்பேட்டு பதிவுகள் தந்து. பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு மற்றும் முதலின காப்பு கணக்கு தயார் செய்க.

Raja Ltd., forfeited 1,000 equity shares of Rs. 10 each fully called up on which final call of Rs. 3 has not been paid. Out of these 800 shares were re-issued at Rs. 8 per share credited as fully paid up.

Give necessary Journal entries and prepare Ledger Accounts for Forfeited Shares Account and Capital Reserve Account.

[திருப்புக / Turn over

4518

14

பகுதி - ஈ /PART - D

குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி. 53 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். 3x20=60

Note : Answer any three questions including question no. 53 which is compulsory.

53. (அ) திரு ராம் அவர்கள் முழுமைபெறா இரட்டைப் பதிவு முறை அடிப்படையில் கணக்கேடுகளை பராமரித்து வருகிறார். கீழ்க்காணும் விவரங்களை கொண்டு 2012 மார்ச் 31 ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார லாப நட்ட கணக்கு மற்றும் அன்றைய இருப்பு நிலை குறிப்பு தயார் செய்க.

விவரம்	1-4-2011	31-3-2012
	ரூ.	ரூ.
சரக்கிருப்பு	1,10,000	55,000
பற்பல கடனாளிகள்	2,75,000	3,85,000
ரொக்கம்	27,500	44,000
அறைகலன்	11,000	11,000
பற்பல கடனீந்தோர்	1,65,000	1,92,500

மற்ற விவரங்கள் :

	ரூ.
எடுப்புகள்	44,000
பெற்ற தள்ளுபடி	16,500
அளித்த தள்ளுபடி	11,000
பல்வகை செலவுகள்	38,500
கடனீந்தோர்க்கு அளித்த ரொக்கம்	4,95,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	5,88,500
ரொக்க விற்பனை	5,500

அல்லது

(ஆ) A, B என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2. என்ற விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31.3.2012 ம் நாளை இரூப்பு நிலை குறிப்பு பின் வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	75,000	ரொக்கம்	15,000
கடனீந்தோர்	1,20,000	சரக்கிருப்பு	30,000
கடன்கள்	1,35,000	கடனாளிகள்	1,50,000
பொது காப்பு	45,000	இயந்திரம்	75,000
முதல் கணக்குகள்		கட்டிடம்	4,50,000
A - 3,00,000		முதலீடுகள்	1,00,000
B - 2,25,000	5,25,000	நற்பெயர்	80,000
	9,00,000		9,00,000

அவர்கள் 2012 ஏப்ரல் 1 அன்று 'C' என்பவரை கீழ்காணும் சரிகட்டுதல்களுக்குப்பட்டு $\frac{1}{5}$ பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள ஒப்பு கொண்டனர் :

- (i) 'C' ரூ. 1,50,000 முதல் கொண்டு வர வேண்டும்
- (ii) நற்பெயர் ரூ. 1,00,000 என மதிப்பிடப்பட உள்ளது
- (iii) கட்டிடம் மீது ரூ. 20,000 தேய்மானம் நீக்குவது
- (iv) கடனீந்தோரில் ரூ. 30,000 போக்கெழுதப்பட வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் மற்றும் புதிய கூட்டாண்மையின் இரூப்பு நிலை குறிப்பு தயார் செய்க.

- (a) Mr. Ram keeps his books on incomplete double entry system. From the following details prepare Trading and Profit and Loss Account for the year ended 31st March 2012 and Balance Sheet as on that date.

Particulars	1-4-2011	31-3-2012
	Rs.	Rs.
Stock	1,10,000	55,000
Sundry Debtors	2,75,000	3,85,000
Cash	27,500	44,000
Furniture	11,000	11,000
Sundry Creditors	1,65,000	1,92,500

Other details :

	Rs.
Drawings	44,000
Discount received	16,500
Discount Allowed	11,000
Sundry Expenses	38,500
Cash paid to creditors	4,95,000
Cash received from Debtors	5,88,500
Cash sales	5,500

OR

- (b) A and B were partners sharing profits in the ratio 3 : 2. Their Balance Sheet as on 31.3.2012 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Bills Payable	75,000	Cash in hand	15,000
Creditors	1,20,000	Stock	30,000
Loans	1,35,000	Debtors	1,50,000
General Reserve	45,000	Machinery	75,000
Capital Accounts		Building	4,50,000
A - 3,00,000		Investments	1,00,000
B - 2,25,000	5,25,000	Goodwill	80,000
	9,00,000		9,00,000

On 1st April 2012 they agreed to admit 'C' into the firm for $\frac{1}{5}$ share of future profits on the following terms :

- (i) 'C' to bring Rs. 1,50,000 as capital
- (ii) Goodwill was valued at Rs. 1,00,000
- (iii) Depreciate building by Rs. 20,000
- (iv) Rs. 30,000 creditors to be written off.

Prepare Revaluation Account, Capital Accounts and the Balance Sheet of the new firm.

[திருப்புக / Turn over

54. திரு. கென்னடி என்பவரது கீழ்க்கண்ட இருப்பாய்விலிருந்து 31.12.2013 ம் நாளோடு முடிவுறும் ஆண்டிற்கான இறுதிக் கணக்குகள் தயார் செய்க.

31.12.2013 ம் நாளன்றைய இருப்பாய்வு

பற்று		வரவு	
விவரம்	ரூ.	விவரம்	ரூ.
கையிருப்பு ரொக்கம்	65,000	முதல்	2,00,000
வங்கியிருப்பு ரொக்கம்	17,000	விற்பனை	1,60,000
எடுப்பு	40,000	பற்பல கடனீந்தோர்	45,000
கூலி	10,000		
கொள்முதல்	20,000		
சரக்கிருப்பு (01.01.2013)	60,000		
கட்டிடம்	1,00,000		
பற்பல கடனாளிகள்	78,000		
வாடகை	7,000		
பொதுச் செலவுகள்	8,000		
	4,05,000		4,05,000

சரிகட்டுதல்கள் :

- (i) இறுதி சரக்கிருப்பு ரூ. 50,000
- (ii) எடுப்பின் மீதான வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க
- (iii) கட்டிடம் மீது தேய்மானம் ஆண்டுக்கு 10% அனுமதிக்க
- (iv) முன் கூட்டி செலுத்திய வாடகை ரூ. 1,000
- (v) கொடுபட வேண்டிய கூலி ரூ. 500 வகை செய்க.

From the following Trial Balance of Mr. Kennedy prepare the final accounts for the year ending 31.12.2013.

Trial Balance as on 31.12.2013

Dr		Cr	
Particulars	Rs.	Particulars	Rs.
Cash in hand	65,000	Capital	2,00,000
Cash at bank	17,000	Sales	1,60,000
Drawings	40,000	Sundry creditors	45,000
Wages	10,000		
Purchases	20,000		
Stock (01.01.2013)	60,000		
Buildings	1,00,000		
Sundry Debtors	78,000		
Rent	7,000		
General expenses	8,000		
	4,05,000		4,05,000

Adjustments :

- (i) Closing stock Rs. 50,000.
- (ii) Interest on drawings 5% to be provided
- (iii) Depreciate buildings at 10% p.a.
- (iv) Prepaid Rent Rs. 1,000
- (v) Wages yet to be paid Rs. 500.

55. பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து பின் வருவனவற்றை கணக்கிடுக.

(i) நடப்பு விகிதம்

(ii) நீர்மை விகிதம்

(iii) புற-அகப் பொறுப்புகள் விகிதம்

(iv) உரிமையாளர் விகிதம்

2010 மார்ச் 31 ம் நாளைய இருப்பு நிலை குறிப்பு			
பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல்	1,40,000	நிலைச் சொத்துக்கள்	1,30,000
காப்புகள்	10,000	சரக்கிருப்பு	30,000
கடன்கள்	75,000	கடனாளிகள்	60,000
கடனீந்தோர்	50,000	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	20,000
வங்கி மேல் வரைப்பற்று	10,000	ரொக்கம்	10,000
		நற்பெயர்	35,000
	2,85,000		2,85,000

From the following Balance Sheet calculate.

- (i) Current ratio
- (ii) Liquid ratio
- (iii) Debt-equity ratio
- (iv) Proprietary ratio

Balance Sheet as on 31.3.2010			
Liabilities	Rs.	Assets	Rs.
Share capital	1,40,000	Fixed Assets	1,30,000
Reserves	10,000	Stock	30,000
Loans	75,000	Sundry Debtors	60,000
Creditors	50,000	Bills Receivables	20,000
Bank overdraft	10,000	Cash	10,000
		Goodwill	35,000
	2,85,000		2,85,000

56. கீழ்காணும் விவரங்களிலிருந்து 2013 ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரொக்க திட்ட பட்டியல் தயாரிக்க :

மாதம்	கடன்விற்பனை ரூ.	கடன் கொள்முதல் ரூ.	கூலி ரூ.
ஏப்ரல் 2013	2,50,000	1,80,000	25,000
மே 2013	2,65,000	1,25,000	10,000
ஜூன் 2013	3,25,000	1,75,000	25,000
ஜூலை 2013	3,75,000	1,90,000	15,000
ஆகஸ்ட் 2013	3,50,000	2,25,000	20,000

கூடுதல் தகவல்கள் :

- (i) 2013 ஜூன் 1 ல் ரொக்க இருப்பு ரூ. 1,20,000
- (ii) வாடிக்கையாளருக்கு அளித்த கடனின் காலம் ஒரு மாதம்
- (iii) சரக்களித்தோர் அனுமதித்த கடனின் காலம் இரண்டு மாதங்கள்
- (iv) கூலி ஒரு மாதம் கடந்த பின் செலுத்தப்படுகிறது
- (v) ஜூலை மாதத்தில் ரூ. 40,000 க்கு இயந்திரம் விற்கப்படவுள்ளது.

From the following information prepare a Cash Budget for June, July and August 2013.

Month	Credit Sales Rs.	Credit Purchases Rs.	Wages Rs.
April 2013	2,50,000	1,80,000	25,000
May 2013	2,65,000	1,25,000	10,000
June 2013	3,25,000	1,75,000	25,000
July 2013	3,75,000	1,90,000	15,000
August 2013	3,50,000	2,25,000	20,000

Additional information :

- (i) Opening cash balance on 1st June 2013 - Rs. 1,20,000
- (ii) Period of credit allowed to customers - one month
- (iii) Period of credit allowed by suppliers - two months
- (iv) Lag in payment of wages is one month.
- (v) Sale of machinery Rs. 40,000 in July.

[திருப்புக / Turn over

4518

24

57. பாபா வரையறு நிறுமம் பங்கொன்று ரூ. 100 முகமதிப்புடைய 30,000 பங்குகளை ரூ. 20 முனைமத்தில் வெளியிட்டது. தொகை பின் வருமாறு செலுத்தப்பட வேண்டும். :

விண்ணப்பத்தின் போது	ரூ. 25
ஒதுக்கீட்டின் போது (முனைமம் உட்பட)	ரூ. 45
முதல் அழைப்பின் போது	ரூ. 25
இறுதி அழைப்பின் போது	ரூ. 25

பங்குகள் அனைத்தும் விண்ணப்பிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டு அழைப்புகளும் விடுக்கப்பட்டு உரிய நேரத்தில் தொகைகளும் பெறப்பட்டன.

குறிப்பேட்டு பதிவுகள் தந்து, பங்கு முதல் கணக்கு, வங்கி கணக்கு, பத்திர முனைம கணக்கு, மற்றும் இருப்பு நிலை குறிப்பையும் தயாரிக்க.

Baba Ltd. Company issued 30,000 shares of Rs. 100 each at a premium of Rs. 20 as follows :

On application	Rs. 25
On allotment (including premium)	Rs. 45
On First call	Rs. 25
On Final call	Rs. 25

All the shares were fully subscribed. Both the calls were made and all the money were duly received.

Pass Journal entries. Prepare Share Capital Account, Bank Account, Securities Premium Account and Balance Sheet.

- o o o -